



THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,769 — FRIDAY, FEBRUARY 25, 1955

(Published by Authority)

PART III—LANDS

(Separate pricing is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers .—	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	265	Central Province	—
Land Sales by the Government Agents .—		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North-Western Province	—
Northern Province	—	North-Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North-Western Province	—	Province of Sabaragamuwa	—
North-Central Province	—	Land Acquisition Notices	265
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	270
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	270
		Miscellaneous Land Notices	272
		Lands under Peasant Proprietor Scheme	—

Final Orders

LAND SETTLEMENT ORDINANCE

Notification

IT is hereby notified for general information that the numbers 10 and 25 appearing immediately after the lot numbers 15 and 24 respectively in the schedule to the Settlement Order No 214 (Badulla) published at pages 7 and 8 of Part III (Lands) of the *Government Gazette* No. 10,751 of January 6, 1955, are Printer's errors and should read as lot numbers 16 and 26 respectively

Colombo, February 12, 1955

M W F ABEYAKOON,
Settlement Officer

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Order under Section 36

ORDER No. 78 OF 1955

Reference No LB. 2112/J/HLG/2236

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 14, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

I
Government Agent, Assistant Government Agent or
other authorized officer

II
Description of Land

The Assistant Government Agent, Matara District, or other officer authorized by him Lots 45 and 46 in supplement No. 1 to final village plan 31

265—J N. B 42951-835 (2/55)

E 1

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 79 OF 1955

Reference No LD. 4465/J/E/1837.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 14, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Central Province or other officer, authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 2,107

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 80 OF 1955

Reference No. L. 3415/J/LG/2688

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 14, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Assistant Government Agent, Matale District or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 2,095

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 81 OF 1955

Reference No. LRO 48/J/AL/1924.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 12, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, Northern Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,625

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 82 OF 1955

Reference No LA/LRO/54/69—J54 L26

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 12, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 55, 56 and 57 in supplement No. 1 to final village plan 2.319

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 83 OF 1955

Reference No. LA/LRO/54/87—J54 L153

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 12, 1955

P. R. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lot 1 in preliminary plan No A 1,315

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No 84 OF 1955

Reference No. LA/LRO/54/88—J54 L174

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule.

Colombo, February 12, 1955

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 36, 37, 38, 39, 40, 41 and 42 in supplement No. 4 to final village plan No 1,012

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Order under Section 36

ORDER No. 85 OF 1955

Reference No. LA/LRO/54/89—J54 L175.

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 12, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

SCHEDULE

<i>I</i> Government Agent, Assistant Government Agent or other authorized officer	<i>II</i> Description of Land
The Government Agent, North-Western Province, or other officer authorized by him	Lots 1 and 2 in preliminary plan A 1,317

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

Reference No. MA/AC/872/53.

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 0 A. 0 R. 0 08 P. out of the land bearing assessment No. 17, 39th Lane 'A', Wellawatte, situated in Wellawatte South Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North and south by the remaining portions of the same land;
East by premises bearing assessment No. 15/1, School Avenue and a portion of the same land,
West by land thrown into street

(2) A portion, in extent about 0 A. 0 R. 02.42 P. out of the land bearing assessment No. 15/1, School Avenue, Wellawatte, situated in Wellawatte South Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by land bearing assessment No. 17, 39th Lane 'A', Wellawatte,
East and south by the remaining portions of the same land;
West by Land thrown into street.

(3) A portion, in extent about 0 A. 0 R. 03 41 P. out of the land bearing assessment No. 15, School Avenue, Wellawatte, situated in Wellawatte South Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by land bearing assessment No. 17, 39th Lane 'A', Wellawatte,
East by land thrown into street;
South by the remaining portions of the same land;
West by land bearing Assessment No. 17, 39th Lane 'A', Wellawatte.

(4) A portion, in extent about 0 A. 0 R. 11.18 P., out of the land bearing assessment No. 145, Dehiwala Canal Bank, Wellawatta, situated in Wellawatta South Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by land bearing assessment No. 149, Dehiwala Canal Bank, Wellawatta;
East by Dehiwala Canal Bank, Wellawatta;
South by the remaining portions of the same land,
West by land thrown into street.

(5) A portion, in extent about 0 A. 0 R. 00.77 P., out of the land bearing assessment No. 149, Dehiwala Canal Bank, Wellawatta, situated in Wellawatta South Ward within the Municipal limits of Colombo, Colombo District; and bounded as follows:—

North by the remaining portions of the same land and Dehiwala Canal Bank, Wellawatta;
East by Dehiwala Canal Bank, Wellawatta and land bearing assessment No. 145, Dehiwala Canal Bank, Wellawatta;
South by land bearing assessment No. 145, Dehiwala Canal Bank, Wellawatta;
West by the remaining portions of the same land

Ref. No. J54 LG249,
Colombo, December 17, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Ref. No. Q 4794/J 54 P 434.

Revocation of Vesting Order

SECTION 36A

WHEREAS, by an Order dated December 17, 1954, made under section 36 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, and published in the *Government Gazette* No. 10,751 of January 6, 1955, the land more fully described in the schedule hereto has vested in Her Majesty.

And whereas possession of the said land has not yet been taken for and on behalf of Her Majesty.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, in the exercise of the powers conferred on me under section 36A of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954, do hereby revoke the said Order dated December 17, 1954, and published in the *Government Gazette* No. 10,751 of January 6, 1955

Colombo 1, February 1, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development

SCHEDULE

An allotment of land in extent about 125 acres out of the land called Talgahawatta *alias* Karewwewela, situated in the villages of Bandarawatta and Ambalanmulla, Alutkuru Korale North (A), Colombo District, and bounded as follows:—

North by a portion of Parana Ela;
East by Colombo-Negombo P. W. D. Road and part of the same land,
South by Ponja-ela,
West by land depicted in preliminary plan A 2,177 and the Negombo Lagoon.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Declaration under Section 5

LPB/103.

I Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by Land Acquisition Amendment Act, No. 39 of 1954, that, the lands described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

The following allotments of land, situated in the Village of Majuwana-Keradewela in the Village Headman's Division of Majuwana-Keradewela, Ganga Boda Pattu, Galle District:—

- (1) A portion in extent about 0A. 0R. 18 90P. of the land called Addarawatta and bounded as follows:—
North, South and West by Addarawatta,
East by Mahagederawatta.
- (2) A portion in extent about 0A. 0R. 18 90P. of the land called Mahagederawatta and bounded as follows:—
North and South by Mahagederawatta,
East by Addarawatta, West by Pelagaskoratuwa.
- (3) A portion in extent about 0A. 0R. 39 90P. of the land called Pelagaskoratuwa and bounded as follows:—
North by Kosgahawatta;
South and East by Pelagaskoratuwa,
West by Mahagederawatta.
- (4) A portion in extent about 0A. 1R. 2 10P. of the land called Kosgahaowita and bounded as follows:—
North by Ihalakabarankawa;
South by Pelagaskoratuwa;
East and West by Kosgahakoratuwa.
- (5) A portion in extent about 0A. 0R. 36 90P. of the land called Ihalakabarankawa and bounded as follows:—
North by Radageowita;
South by Kosgahaowita;
East and West by Ihalakabarankawa.
- (6) A portion in extent about 0A. 0R. 34 40P. of the land called Radagewatta and bounded as follows:—
North, East and West by Radagewatta,
South by Ihalakabarankawa.
- (7) A portion in extent about 0A. 0R. 18 90P. of the land called Aramulla and bounded as follows:—
North, South, East and West by Aramulla

Ref. No. J. 54. L. 253,
Colombo, January 20, 1955.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No Q 4427/J/LG/2670.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Delgahawatta, part of premises bearing Assessment Nos 1 and 1/1	Coconut garden	Byanwilage Michael Alfred Ferdinandus of "Olcott", Weligampitiya, Ja-ela	0	0	6 95

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on April 22, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before April 12, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, February 19, 1955

A. S. NAWARATNARAJAH,
Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No L.H. 1130

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired —

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
2	Pitaganawatta	Garden contains 1 breadfruit tree and 12 coconut trees 40 years, 1 coconut and 5 mango trees 10 years, 2 arecanut and 3 kapok, 1 guava, 1 veralu, and 2 nadun trees 5 years, 1 mango, 1 arecanut, 1 kitul, 1 coconut and 1 breadfruit trees 2 years, 1 plantain bush, parts of 2 permanent buildings, 1 permanent building and 2 masonry walls	Kankanantantrige Evelyn de Silva of Palatota	0	0	24 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing before me at the Kachcheri, Kalutara, on April 29, 1955, at 9 30 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before April 20, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, February 14, 1955

R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent

**THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No. 39 OF 1954**

Notice under Section 7

Reference No L. H. 953.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose:—

Description of the land to be acquired .

Lot	Name of Land	Description	Name and Address of Claimant	Extent		
				A.	R.	P.
1	Hikgahawatta	Garden contains 2 coconut trees 40 years, 8 jak trees over 40 years, 1 jak tree 10 years, 1 bedi del tree 40 years, 17 rubber trees 25 years, 1 mango tree 10 years, arecanut trees 1 to 40 years and a temporary school	Alexander Kotalawala of Gurudola, Matugama, Mrs E H. Perera, Meldor Place, Nugegoda, Mrs C H. de A Wijesekera, University of Ceylon, Perademya, Upali Dias Abeygunawardena and Miss Indra Gupta Munasinghe Dias Abeygunawardena, both of Pathana, Hikkaduwa	0	2	39 3
2	Do	Garden contains 1 jak tree 40 years, 1 rubber tree 35 years, arecanut trees 1 to 30 years and a bedi del tree 20 years	Ditto and disputed by K D. D. Wickremanayake, K D A. Somawathie, L. D M. Wickremanayake, L. B. W. Wickremanayake and Muriel Wickremanayake, all of Matugama	0	0	39 5

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Matugama Rest House, on March 29, 1955, at 10 a.m., and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 21, 1955, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, February 18, 1955

R. L. BALASURIYA,
Additional Assistant Government Agent

Notices under the Land Development Ordinance

My No. OM 252
G. A's No LTA/LL 1167/133

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Southern Province, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a.m., on March 31, 1955, at the Galle Kachcheri, to select persons to receive grants for the Crown lands particulars of which are given below.

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him.

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

W S DE ALWIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit-holder or Applicant	Extent	A. R. P.		
			A	R	P.
	F V P. No 550 Village—Karagoda				
537P	Karagoda Hewage John	1 1 30	1	1	30

No LRO/APL 388

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Assistant Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, at 10 a.m., on Wednesday, March 30, 1955, at Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land particulars of which are given below.

2 The grant will be subject to all the conditions contained in the first schedule to the aforesaid Ordinance, as amended by Section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942, and by Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

4. Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

Colombo, February 19, 1955 A. C. L. ABAYESUNDEBE,
Assistant Land Commissioner

Particulars of lands referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	A. R. P.		
			A	R	P.
	P P A No 1,499. Village—Sulutanagoda in Weligam Korale, Matara District				
1	G W Samel Appu, Sulutanagoda, Mataaa	0 3 27	0	3	27

LRO/APL 989

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Uva, will hold a Land Kachcheri under the Land Development Ordinance at 10 a.m., on Tuesday, April 26, 1955, at the Kachcheri, Badulla to select a person to receive a grant for the Crown land, particulars of which are given below.

2. The grant will be subject to all the conditions contained in the First Schedule to the aforesaid Ordinance as amended by section 5 (1) of the Land Redemption Ordinance, No 61 of 1942 and Regulation 3 of the Land Redemption Regulations, 1948.

3 Every applicant should attend the Land Kachcheri in person or depute someone to represent him.

4 Inquiries with regard to the Land Kachcheri should be addressed to the Government Agent.

A. C. L. ABAYESUNDEBE,
Assistant Land Commissioner.

Colombo, February 15, 1955.

Particulars of the land referred to above

Lot No.	Name of Permit-holder or Applicant	Extent	A. R. P.		
			A	R	P.
	Supplement No 2 to Final Village plan No. 461 Village—Haputalegama (part)				
482	M Luvis Mendis, Galaboda, Hinnaran-golla	3 3 9	3	3	9

Land Redemption Notices

No LRO/APL. 2583C—J 54 L 456/LH. 1145.

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942.

Now, therefore, I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No. 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 8, 1954.

P. B. BULANKULAME,
Minister of Lands and Land Development.

Schedule

Preliminary plan No. A 3,716 Village—Dodangoda West

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Eluwila Owita <i>alias</i> Eluwilakumbura	Paddy field	Mrs. M. M. Fernando of Punchipalliya watta, Maggona	0	1	16
2	do.	do.	do.	0	1	11
3	do.	Paddy field and rubber	do.	0	1	18
4	Eluwila Owita	Rubber	do.	2	3	35
5	do.	do.	do.	2	3	35
6	Eluwila Owita <i>alias</i> Eluwila Kumbura	Paddy field	do.	0	1	30
7	do.	do.	do.	0	1	23
8	do.	do.	do.	0	0	26
Total				7	3	36

No. LRO/APL 2583B—J54 L455/L H 1146

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, December 8, 1954.

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.**Schedule**

Preliminary plan No A 3,722. Village—Tebuwana

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Hinguruowita	Rubber 10 years	Mrs. M M Fernando of PUNCHIPALLYAWATTA, Maggona	1	3	18
2	Do	do	do.	0	1	10
3	Do.	do.	do.	0	0	17
4	Mahawallanegodaowita	do.	do	0	0	15
5	Do ..	do	do	0	2	8
6	Do. .	Paddy field	do	0	2	23
7	Do .	Rubber 10 years	do.	0	0	7
Total				3	2	18

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

No LRO/APL 2583A—J55 L1

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purpose of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act), that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act.

Colombo, January 3, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development**Schedule**

Preliminary plan No A 3,720. Village—Tebuwana

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Luniyawita alias Umaga alias Orumaga	Rubber 40 years	Mrs. M. M Fernando of PUNCHIPALLYAWATTA, Maggona	0	0	6
2	Do.	Waste land	do	0	0	1
3	Do.	do	do	0	0	2
4	Do.	Rubber 40 years	do	4	2	39
5	Do .	Paddy field	do.	0	1	31
Total				5	0	39

Reference No L B 2252—LRO/APL/3491—J/LLD/309/53

DECLARATION UNDER SECTION 5 OF THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

WHEREAS the Land Commissioner has determined that the land described in the schedule hereto shall be acquired for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942

Now, therefore, I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, do hereby declare under section 5 (1) of the Land Acquisition Act, No. 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, (read with section 3 (5) of the said Ordinance as amended by section 62 of that Act) that the said land is needed for a purpose which is deemed to be a public purpose and will be acquired under that Act

Colombo, February 8, 1955

P B BULANKULAME,
Minister of Lands and Land Development.**Schedule**

Preliminary plan No A 1429 Village—Kahagala

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
1	Warakagodakuttiya	Rubber	I L M Mohamed Ibrahim, 949, Kadaweediya, Matara	0	0	21
2	Do	Garden	do	0	1	5
3	Do	do	do	0	1	15
4	Do	Citronella 20 years	do	0	3	5
6	Do,	Rubber, citronella, paddy field and garden contains coconut, jak and arecanut trees and 2 tiled masonry permanent buildings, 1 tiled new latrine, a thatched mud shed and a masonry well	do	21	2	18
Total				23	0	24

Miscellaneous Land Notices

LJ 230

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the General Manager, Buddhist Theosophical Society, Ltd., Colombo, has applied for the lease of a piece of Crown land, about 2 acres in extent, from lot 1 in P P S 720, situated in Bombuwela, Kalutara Totamune of the Kalutara District for effecting extensions to the existing school

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Rent: Rs. 5 per annum,
- (b) Term: 30 years with the option of renewal for a further period of 30 years;
- (c) The lessee shall use the land for effecting extensions to the existing school and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.
Colombo, February 18, 1955

LJ 556

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Co-operative Agricultural Production and Sales Society, Tempitiya, has applied for a lease of a piece of Crown land, about one acre in extent, situated at Tempitiya, Bintenne Pattu, Batticaloa District, for the erection of a store thereon

2. The land is available, and is bounded as follows:—

- North: Land alienated to Ukkuhamige Dilsa of Tempitiya on L. D. O. Grant No. R 440;
South: Land alienated to Jayasundera Mudyanselage Ukku-banda of Tempitiya on L. D. O. Grant No. R. 561;
East: Crown jungle;
West: Road from Tempitiya to Mam Road

It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 30 years,
- (b) Rent: Rs. 1.50 per annum;
- (c) The lessee shall, within six months from the commencement of the lease, erect a store on the land to the satisfaction of the Government Agent, Eastern Province;
- (d) The lessee shall use the land for the erection of a store and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.
Colombo, February 18, 1955.

LS 2374

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF
THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs. R. Punchi Banda, A. M. T. Mudyansa and D. H. Puchi Banda—trustees of the Rural Development Society, Eriyagama—have applied for a piece of Crown land about 2 R. 21 P., in extent from lot 1k in F. V. P. 335, situated at Eriyagama in the D. R. O's Division N. P. West in Anuradhapura District for the purpose of erecting a meeting hall thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 5 years,
- (b) Rent: Rs. 4 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a meeting hall on the land to the satisfaction of the Government Agent, North-Central Province;
- (d) The lessees shall use the land as a site for a meeting hall and for no other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

W. W. J. MENDIS,
for Land Commissioner.
Colombo, February 25, 1955.

NOTIFICATION UNDER CROWN LANDS
REGULATION 21 (2)

LJ. 134

NOTICE is hereby given that Mr. Louis Augustus Paulus Pours of 71, Gregory's Road, Colombo, has applied for the lease of lot 377 in F. V. P. 26 in extent 15 perches, situated in Ettalappiya in Mahapalata Korale of Udakanda Division of Badulla District

2. The land is available. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 89 years—Commencing from January 27, 1951;
- (b) Rent: Rs. 3 per annum,
- (c) The lessee shall maintain the masonry drain and the existing flower garden on the land;
- (d) The lessee shall not without the written consent of the Government Agent, Uva use the land for any other purpose

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

W. W. J. MENDIS,
for Land Commissioner.
Colombo, February 25 1955.

BADULLA DISTRICT—ALUTHNUWARA NEW TOWN
Lease of Crown Land for a Petrol Filling Station

NOTICE is hereby given that the Government Agent, Uva (hereinafter referred to as the Government Agent), will on March 25, 1955, at 2.30 p.m., at the Badulla Kachcheri, sell by public auction the lease of a piece of Crown land, approximately 1/8th acre in extent, situated at Aluthnuwara in Bintenne Korale of Bintenne Division, Badulla District, for the purpose of establishing a Petrol Filling Station thereon

2. The bidding will be on the premium. The upset premium for the land will be Rs. 17.50. No bid below the upset premium will be accepted

3. The Government Agent, or his representative, may before accepting any bid, satisfy himself of the bona fides of the person making it and his ability to comply with the conditions of lease. If he is not so satisfied, the Government Agent or his representative, may refuse to accept any bid and continue the sale as if no such bid had been made.

4. Every bidder shall be present in person or by duly accredited agent at the aforesaid time and place. The necessary letters of appointment should be produced by the agents for scrutiny prior to the sale.

5. The successful bidder shall immediately after his bid is accepted pay the amount of his bid and the first year's rent in advance

6. The successful bidder shall execute a lease within fourteen days of its being presented to him. In the event of his failing to do so, the Government Agent, may cancel the sale and confiscate any sum paid by the bidder in terms of paragraph 5 above

7. The lease will include the following conditions, amongst others:—

- (a) The lease shall be for a term of 30 years, with option of renewal for a further term of 30 years;
- (b) The lessee shall pay a rent of Rs. 7.50 per annum. The rent will be subject to revision when the lease is renewed;
- (c) The lessee shall pay all rates, taxes and other assessments and outgoings in respect of the land;
- (d) The lessee shall, within six months from the commencement of the lease and in accordance with plans and specifications approved by the Government Agent, erect a Petrol Filling Station on the land;
- (e) The lessee shall not erect any other buildings on the land except with the prior written approval of the Government Agent;
- (f) The lessee shall not use the land for any purpose other than a Petrol Filling Station except with the prior written approval of the Government Agent;
- (g) The lessee shall not sub let, transfer, donate, mortgage or otherwise dispose of or deal with his interests in the lease without the written consent of the Land Commissioner;
- (h) At the expiration or earlier determination of the lease, the lessee shall yield and surrender the land to the Government Agent or his duly authorized representative, provided that the lessee shall be entitled to demolish any building on the land and remove the materials thereof without causing undue damage to the land thereby;
- (i) No compensation shall be payable by the Crown for any buildings left on the land or on any other account whatsoever.

8. For further particulars regarding the lease, application should be made to the Government Agent, Uva.

The Kachcheri,
Badulla, February 19, 1955,

K. C. FERNANDO,
for Government Agent.

LAND KACHCHERI NOTICE

APPLICATIONS are hereby invited for the allotment of Crown lands, the particulars of which are given in the Schedule below.

2. All applications which should be substantially in the form given below must reach the Government Agent, Province of Sabaragamuwa, on or before 12 noon on Thursday, March 31, 1955.

3. A Land Kachcheri will be held for the purpose of selecting suitable applicants to receive the lands at such places and on such dates as may be notified to the applicants later. For this purpose, every applicant should indicate in his application clearly, the address to which communications should be sent to him. Every applicant should attend the Land Kachcheri in person or depute someone in writing to represent him. If neither the applicant nor any person deputed to represent him attends the Land Kachcheri, it will be presumed that the applicant does not wish to pursue his application further.

4. Every selected applicant will be required to deposit immediately his selection is notified, a sum calculated at Rs 3 per acre of the land proposed to be allotted to him. This deposit will not be refunded if owing to any act of omission of the applicant Government is put to the expense of an unnecessary survey. The decision of the Land Commissioner whether such deposit may, in any particular case be refunded or not, shall be final.

5. Applications from persons belonging to the following income groups only will be considered:—

Persons in receipt of an annual income not exceeding Rs 12,000 if unmarried and Rs. 24,000 if married. The maximum extent which will be alienated to an applicant will be 25 acres.

The last notice of assessment issued by the Income Tax Department should be produced at the Land Kachcheri in proof of income. Preference will be given to suitable applicants from Ratnapura District.

6. Tenure under the Land Development Ordinance will be given to selected applicants. The annual payment will be 4 per cent. of the unimproved value of the land in the case of tenure under the Land Development Ordinance.

7. The Lands indicated in the schedule are reported to be generally suitable for rubber, tea and coconuts. The selected applicants will be required to develop the lands in permanent crops according to an approved programme of development.

8. Any further particulars can be had from the Government Agent, Province of Sabaragamuwa.

The Kachcheri,
Ratnapura, February 16, 1955

A. O. WIRASINGHE,
Government Agent.

Name of Village	Schedule of Lands		Extent		
	Lot Nos.	F. V P. No	A	R.	P.
Kehelowsigama	152 (part)	59	383	2	5
	163	59	15	2	27
	3A	59	26	3	38
	2BN	59	14	3	4
Pedikanda	30 (part)	243	66	0	4
	30D	243	6	0	17
	30U	243	10	1	7
	176	243	21	3	6
Badahelgoda	84	365A	5	1	24
	86	365A	5	1	0
	87	365A	5	3	35
	101	365A	5	2	26
	102	365A	5	2	5
	103	365A	5	1	25
Egintowela	14	158	55	1	30
	493	158	17	1	14
	501	158	5	0	17
	111BX (pt) and 466	158	5	0	18
	111CB and 111BX (pt.)	158	6	2	6

FORM OF APPLICATION

- Name of applicant and address: _____
- Permanent address: _____
- Occupation: _____
- Whether Ceylonese: _____
- Whether married or not and number of dependents: _____
- Annual income according to the last notice of assessment by the Income Tax Department: _____
- What cash reserves the applicant has, if any: _____
- Particulars of private lands owned and how utilized:

Highland	Paddy
A. R. P.	A. R. P.
- Particulars of Crown land held on lease and how utilized:—

Highland	Paddy
A. R. P.	A. R. P.
- Particulars of land applied for Extent _____ Plan No. _____ Village, &c. _____
- What crops you propose to grow: _____
- Amount prepared to be invested annually: _____
- Particulars of agricultural knowledge or experience, if any: _____
- If land is allotted whether applicant proposes to live on the land? _____
- If land applied for cannot be allotted, whether applicant is prepared to take land from any of the other villages named: _____

Date: _____

Signature of Applicant: _____

ඉඩම්

ඉඩම් ලබාගැනීම පිළිබඳ නිවේදන

අංකය ඇම් ෪/෪෩/872/53

අංකය කීට 4794/පේ 54 පි 434

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

අංක 36෪ දරණ වගන්තිය යටතේ අයිතිය භාරගැනීමේ ආඥා වෙනස් කිරීමයි

මහජන කටයුත්තකට උවමනාවී තිබෙන පහත සඳහන් ඉඩම් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතකින් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 36෪ වගන්තිය යටතේ 1954පේ දෙසැම්බර් මස 17 වැනි දින දරණ නිවේදනය පරිදි 1955ක් වූ ජනවාරි මස 6 වැනි දින හෝ 10,751 දරණ ලංකානුවෙහි "ගැසට්" පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද මෙහි පහත උපලෙඛනයේ විස්තර කරන ඉඩමේ භුක්තිය මහරජයේ යටතට පත්කර තිබේ

(1) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ වැල්ලවත්ත දකුණු කොටසයේ පිහිටි වැල්ලවත්තේ 39වෙනි පවුම්ක 1A තත්සේරු අංක 17 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.08 වූ කොටසක්, ඊට මායිම් —

තවද එම ඉඩමේ අයිතිය මහරජයේ වෙනුවෙන් භාර නොගත් ගෙයින් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥා පනතකින් සංශෝධනය කළ පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතෙන් 36෪ දරණ වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම, මා වෙත එකී ආඥාපනත යටතේ පවරා ඇති බලය පරිදි 1955ක් වූ ජනවාරි මස 6 වැනි දින හෝ 10,751 දරණ ලංකානුවෙහි "ගැසට්" පත්‍රයේ ප්‍රසිද්ධ කළ දැන්වීමෙන් 1954පේ දෙසැම්බර් මස 17 වැනි දින දරණ ඉහත කී නියෝගය මෙයින් ඉවත් කරමි.

- උතුරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස් ;
- නැගෙනහිරට අංක 15/1 පාසැල මාවත සහ එම ඉඩමේම කොටසක් ;
- බස්නාහිරට පාරට වෙන් කරන ලද කොටස

පී. බී. බුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා,
1955ක් වූ පෙබරවාරි මස 1 වැනි දින
කොළඹදිය

(2) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ වැල්ලවත්ත දකුණු කොටසයේ පිහිටි වැල්ලවත්තේ පාසැල මාවත අංක 15/1 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 2.42ක් වූ කොටසක්, ඊට මායිම් —

උපලෙඛනය
කොළඹ දිස්ත්‍රික්කයේ උතුරු අළුවකුරු කෝරළේ (ඒ) කොටසයේ බණ්ඩාරවත්ත සහ අම්බලන් මුල්ල යන ගම්වල පිහිටි හල්ගහවත්ත නොහොත් කෙරෙහිවෙවෙල යන ඉඩමෙන් අක්කර 125ක පමණ විශාලකම් ඇති ඉඩම් කොටස, ඊට මායිම් —

- උතුරට අංක 17, 39 වන පවුමග A වැල්ලවත්ත ;
- නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස් ;
- බස්නාහිරට පාරට වෙන් කරන ලද ඉඩම්

(3) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ වැල්ලවත්ත දකුණු කොටසයේ පිහිටි වැල්ලවත්තේ පාසැල මාවත තත්සේරු අංක 15 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 3.41 ක් වූ කොටසක්, ඊට මායිම් —

උතුරට පරණ ඇලේ කොටසක් ;
නැගෙනහිරට කොළඹ-මහලුව ප්‍රසිද්ධ පාර සහ එම ඉඩමේම කොටසක් ;
දකුණට පොත්ප ඇල,
බස්නාහිරට ෪,177 දරණ මූලික ජලානයේ විස්තර කරන ලද ඉඩම සහ මෙහි කලපුව

- උතුරට වැල්ලවත්තේ 39 වන පවුමග A, අංක 17 ;
- නැගෙනහිරට පාරට වෙන් කරන ලද ඉඩම ;
- දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස් ;
- බස්නාහිරට වැල්ලවත්ත 39වෙනි පවුමග A, අංක 17

(4) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ වැල්ලවත්ත දකුණු කොටසයේ පිහිටි දෙහිවල ඇල කණ්ඩියේ අංක 145 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 11.18 ක් වූ කොටසක්, ඊට මායිම් —

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආඥාවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950පේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතෙන් 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිවරයා වූ ප්‍රච්ච බණ්ඩා බුලත්තුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි
හෙයු දිස්ත්‍රික්කයේ ගහබොඩ පත්තුවේ මාජුවන කෙරදේවල ගම් මූලාදැනි කොටසේ මාජුවන කෙරදේවල ගමෙහි පිහිටි පහත සඳහන් ඉඩම් කැබලි සියල්ල —

- උතුරට වැල්ලවත්තේ දෙහිවල ඇල කණ්ඩියේ අංක 149 දරණ ඉඩම ;
- නැගෙනහිරට දෙහිවල ඇල කණ්ඩිය, වැල්ලවත්ත ;
- දකුණට එම ඉඩමේම ඉතිරි කොටස් ;
- බස්නාහිරට පාරට වෙන් කරන ලද ඉඩම්

(5) කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නගරික සීමාව තුළ වැල්ලවත්ත දකුණු කොටසයේ පිහිටි දෙහිවල ඇල කණ්ඩියේ අංක 149 දරණ ඉඩමේ ප්‍රමාණයෙන් අ. 0, රු. 0, ප. 0.77ක් වූ කොටසක්, ඊට මායිම් —

- 1 අද්දරවත්ත නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 18.9 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —
උතුරට, දකුණට සහ බස්නාහිරට අද්දරවත්ත ;
නැගෙනහිරට මහගෙදරවත්ත
- 2. මහගෙදරවත්ත නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 18.90 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —
උතුරට සහ දකුණට මහගෙදරවත්ත,
නැගෙනහිරට අද්දරවත්ත ;
බස්නාහිරට පැලගස්කොරවුව.
- 3. පැලගස්කොරවුව නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 39.90 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —
උතුරට කොස්ගහවත්ත ;
දකුණට සහ නැගෙනහිරට පැලගස්කොරවුව ;
බස්නාහිරට මහගෙදරවත්ත.

- උතුරට එම ඉඩමේම ඉතිරි කොටස් සහ දෙහිවල ඇල කණ්ඩිය, වැල්ලවත්ත ;
- නැගෙනහිරට දෙහිවල ඇල කණ්ඩිය සහ අංක 145 දෙහිවල ඇල කණ්ඩිය, වැල්ලවත්ත ;
- දකුණට දෙහිවල ඇල කණ්ඩිය අංක 145 දරණ ඉඩම ;
- බස්නාහිරට එම ඉඩමේම ඉතිරි කොටස්.

පී. බී. බුලත්තුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවිධානය පිළිබඳ ඇමතිතුමා
පේ 54 ඇල්.පී. 249.

වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 17 වැනි දින
කොළඹදිය.

4 කොස්ගහඹවිට නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 1, ප 2.10 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —
උතුරට : ඉහල කබරන්කාව;
දකුණට : පැලගස්කොරවුට,
නැගෙනහිරට සහ බස්නාහිරට කොස්ගහකොරවුට

5 ඉහල කබරන්කාව නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප. 36 90 ක පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —
උතුරට : රදගෙවත්ත,
දකුණට : කොස්ගහඹවිට,
නැගෙනහිරට සහ බස්නාහිරට ඉහල කබරන්කාව,

6. රදගෙවත්ත නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය අ. 0, රු. 0, ප. 34 40 පමණ ඇති කොටසක්, ඊට මායිම්—
උතුරට, නැගෙනහිරට සහ බස්නාහිරට රදගෙවත්ත,
දකුණට ඉහල කබරන්කාව

7. අරමුල්ල නමැති ඉඩමෙන් බිම් ප්‍රමාණය අ. 0, රු 0, ප 18 90 පමණ ඇති කොටසක්, ඊට මායිම් —
උතුරට, දකුණට, බස්නාහිරට සහ නැගෙනහිරට අරමුල්ල

පි බී මුලුත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

සම්බන්ධ අංකය : ජේ/54, ඇල් 253

1955 ජනවාරි මස 20 වෙනි දින
කොළඹදීය

කිව් 4427/ජේ/ඇල් 2670

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කළ පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික ජ්ලාන් නො. ඒ 3,765 ගම—හෙට්ටිගම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම දෙල්ගහවත්ත වරිපනම් නො. 1 සහ 1/1 දරණ ඉඩමේ කොටස්

විස්තර : පොල් ඉඩම

අයිතිකම් කියත්තා සියල්ලයේ මයිකල් ඇල්ෆ්‍රඩ් පාර්සි නැන්ඩස් “මල්කොට්”, වැලිගම්පිටිය, ජැඇල

ප්‍රමාණය අ. 0, රු. 0, ප 6 95.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයක් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1955 අප්‍රේල් 22 දින පෙරවරු 10ට කොළඹ කම්මෙරියේදී මා සම්මුඛවීය යුතුයි.

තවද 1955 අප්‍රේල් 12 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

ඒ. ඇස්. නවරත්නරාජ,
කොළඹ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1955ක්වූ අප්‍රේල් මස 19 වෙනි දින
කොළඹ කම්මෙරියේදීය.

අංකය ඇල් එච්. 1130

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මුල් ජ්ලාන් නො. ඒ 2,848 ගම—පලාපොට, කළුතර තොටමුණ කළුතර දිස්ත්‍රික්කය

කැබැල්ල : 2.

ඉඩමේ නම පිටගනවත්ත

විස්තරය අවුරුදු 40ක් වයස ඇති පොල් ගස් 12ක්ද දෙල් ගස් 2ක්ද අවුරුදු 10ක් වයස ඇති පොල් ගස් සහ අඹ ගස් 5ක්ද පුවක් ගස් 2ක්ද කපුගස් 3ක්ද පේර ගස් 2ක්ද වෙරළ ගස් 2ක්ද අවුරුදු 5ක් වයස ඇති නැවුන් ගස් 2ක්ද අවුරුදු 2ක් වයස ඇති අඹ ගස් 2ක්ද පුවක් ගස් 2ක්ද කිතුල් ගස් 2ක්ද පොල් ගස් සහ දෙල් ගස් 2ක්ද කෙසෙල් පළුන්ද සීර ගොඩනැගිල්ලක්ද සීර ගොඩනැගිලි දෙකක කොටස් 2 බදුමෙන් තනාපු තාඡ්ප දෙකක්ද තිබෙන ඉඩම

අයිතිකම් කියත්තා පලාපොට පදිංචි කන්කානත්තන්තියේ ඊච්ලින් ද සිල්වා

ප්‍රමාණය අ. 0, රු 0, ප 24 9

එකතුව : අ 0, රු. 0, ප. 24.9.

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධයක් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ අප්‍රේල් මස 29වෙනි දින උදේ 9 30ට කළුතර කම්මෙරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද වම් 1955ක්වූ අප්‍රේල් මස 20වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල ස්වභාවයන් එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇරිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම් දිය යුතුයි

ආර් ඇල් බාලසූරිය,

කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.
වම් 1955ක්වූ පෙබරවාරි මස 14 වැනි දින
කළුතර කම්මෙරියේදීය

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙසින් දැනුම් දී සිටිමි.

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජ්ලාන් නො. ඒ 3,550 ගම—කළුතර දිස්ත්‍රික්කයේ ගුරුදෙල

කැබැල්ල : 1.

ඉඩමේ නම හික්ගහවත්ත

විස්තර. අවුරුදු 40ක් වයස ඇති පොල් ගස් 2ක්ද, අවුරුදු 40කට වැඩි වයස ඇති කොස් ගස් 8ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති කොස් ගස් 1ක්ද, අවුරුදු 40ක් වයස ඇති බැදිදෙල් ගස් 1ක්ද, අවුරුදු 25ක් වයස ඇති රබර් ගස් 17ක්ද, අවුරුදු 10ක් වයස ඇති අඹ ගස් 1ක්ද, අවුරුදු 1-40ටත් අතර වයස ඇති පුවක් ගස් සහ තාවකාලික පැහැලක්ද තිබෙන වත්ත.

අයිතිකම් කියත්තෝ මතුගම ගුරුදෙල ඇලක්සන්ඩර් කොතලාවල; නුගේගොඩ මෙල්ඩර් පෙදෙසේ ඊ එච්. පෙරේරා නෝනා මහත්මයා; පේරාදෙණියේ ලංකා විශ්ව විද්‍යාලයේ සී එච්. ද ඒ. විජේසේකර නෝනා මහත්මයා; හික්කඩුවේ පතනෝ උපාලි බයස් අහේගුණවර්ධන සහ ඉදුගුප්පු මුණසිංහ බයස් අහේගුණවර්ධන තරුණ නෝනා මහත්මයා

ප්‍රමාණය. අ. 0, රු 2, ප. 39 8

කැබැල්ල : 2.

ඉඩමේ නම හික්ගහවත්ත.

විස්තර : අවුරුදු 40ක් වයස ඇති කොස් ගස් 1ක්ද, අවුරුදු 35ක් වයස ඇති රබර් ගස් 2ක්ද, අවුරුදු 1-30ටත් අතර වයස ඇති පුවක් ගස් 2ක්ද, අවුරුදු 20ක් වයස ඇති බැදිදෙල් ගස් 2ක්ද තිබෙන ඉඩම.

අයිතිකම් කියත්තෝ. මතුගම ගුරුදෙල ඇලක්සන්ඩර් කොතලාවල; නුගේගොඩ මෙල්ඩර් පෙදෙසේ ඊ එච්. පෙරේරා නෝනා මහත්මයා; පේරාදෙණියේ ලංකා විශ්ව විද්‍යාලයේ සී එච්. ද ඒ. විජේසේකර නෝනා මහත්මයා; හික්කඩුවේ පතනෝ උපාලි බයස් අහේගුණවර්ධන සහ ඉදුගුප්පු මුණසිංහ බයස් අහේගුණවර්ධන තරුණ නෝනා මහත්මයා; මතුගම කේ. ඩී ඩී. වික්‍රමනායක, කේ. සී. ඒ. සෝමවතී, ඇල්. ඩී ඇම් වික්‍රමනායක ඇල්. ඩී. බබ්ලිච්. වික්‍රමනායක සහ මිලිප්පල් වික්‍රමනායක යන අයද අයිතිකම් කියනු ලැබේ.

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 39 5.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධතම් කිසි සිටින සියලුදෙනාම තම නමින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවීම් බලය ලත් අයවලුන් හෝ වම් 1955ක්වූ මාර්තු මස 29වෙනි දින පෙරවර 10ට මතුගම තාක්ෂණික මා සම්මුඛව සිටිය යුතුයි.

තවද වම් 1955ක්වූ මාර්තු මස 21වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සාධකවශයෙන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ ඇවිත් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි රකින්න දැනුම්දිය යුතුයි

ආර් ඇල්. බාරපුරිය,
කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්තතුමා.

වම් 1955ක්වූ පෙබරවාරි මස 18 වෙනි දින
කළුතර කවිවෙලි, ෪෪ දිය

ඉඩම් සංවර්ධන පණත යටතේ කරනු ලබන නිවේදන

මගේ අංකය ඒ.ආම් 252.

ජ ඒගේ අංකය ආ.ල 7 ඒ/ඇල්.ඇල් 1157/133

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවෙලියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වෙන ආණ්ඩුවේ ඉඩම සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ආ.ල 7 ඒ/ඇල්.ඇල් 1157ක්වූ මාර්තු මස 31 වෙනි දින පූ හා 10ට 1935ගේ අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිවෙලියක් ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කවිවෙලිය ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කවිවෙලිය යට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයකු එවිය යුතුයි.

3 මේ ඉඩම් කවිවෙලිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන් විභාගකළ යුතුයි

බඩලිවි. ඇස් ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස්තුමා වෙනුවට

දිමට යන ඉඩමේ විස්තර

ඒ.ලාන් අංකය ආ.ප් වී පී 550 ගම—කරාගොඩ

කැබැල්ල : 537 පී.

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම කරාගොඩ හේවාගේ ජෝන්

ප්‍රමාණය අ 1, රු. 1, ප 30.

ඇල්.ආර්.එස්/ඒපී.ඇල් 388

දිමනා පත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කවිවෙලියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වෙන ආණ්ඩුවේ ඉඩම දිම සඳහා දිමනා පත්‍රයක් ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස මාතර කවිවෙලියේදී වම් 1955ක්වූ මාර්තු මස 30 වෙනි බදාදා පූ හා. 10ට, ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කවිවෙලියක් මාතර ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

2 දිමනා පත්‍රය දෙනු ලබන්නේ 1942ගේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 5 (1) අංකිත වගන්තියෙන්ද, 1948 ඉඩම් නිදහස් කිරීමේ නීති රීතිවලදී වෙනි නීතියෙන්ද සංශෝධිතවූ, ඉහත සඳහන් ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණතේ පළමුවෙනි උප ලෙඛනයෙහි සඳහන් සියළුම කොන්දේසිවලට යටත්විය.

3. ඉඩම් ඉල්ලීම කරන සෑම අයෙක්ම ඉඩම් කවිවෙලියට පැමිණිය යුතුයි. නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

4. මේ ඉඩම් කවිවෙලිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා ගෙන් විභාග කළ යුතුයි.

ඒ. සී. ඇල්. අහසසුන්දර,
උප ඉඩම් කොමසාරිස් තුමා.

වම් 1955ක්වූ පෙබරවාරි මස 19වෙනි දින
කොළඹදිය.

දිමට යන ඉඩමේ විස්තර

ඒ.ලාන් නො. පී. පී. ඒ 1,499 ගම—මාතර දිස්ත්‍රික්කයේ බැලිගම කෝරළේ සුලුතානාගොඩ

කැබැල්ල : 1.

ඉල්ලුම් කරුගේ හෝ අවසර පත්‍ර දරන්නාගේ නම ජ බ්බලිවි සාමෙල් අප්පු

ප්‍රමාණය. අ 0, රු. 3, ප. 27.

අවශ්‍යතාවන් සඳහා ඉඩම් ගැනීම පිළිබඳ නිවේදන

නො. ඇල්.ආර්.එස්/ඒපී.ඇල්/25830—පේ 54 ඇල් 456/ඇල්.එම් 1145.

1954දේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942ගේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ කටයුතු සඳහා ලබා ගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණතේ 3 (5) වෙනි වගන්තිය සමඟ කියවන තේරුම් ගත යුතුවූ) 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණත යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ සුංචි බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

ඊ සී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක්වූ දෙසැම්බර් මස 8 වෙනි දින
කොළඹදිය.

උපලෙඛනය

ඒ.ලාන් නො. ඒ 3,716 ගම—බණ්ඩාගිරි දොඩමගොඩ

කැබැල්ල : 1.
ඉඩමේ නම එලුවිලම්බිට නොහොත් එලුවිලකුඹුර
විස්තර කුඹුර
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්චපල්ලියවත්ත පදිංචි ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නේනා මහත්මිය
ප්‍රමාණය අ 0, රු. 1, ප 16

කැබැල්ල : 2.
ඉඩමේ නම එලුවිලම්බිට නොහොත් එලුවිලකුඹුර
විස්තර කුඹුර
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්චපල්ලියවත්ත පදිංචි ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නේනා මහත්මිය
ප්‍රමාණය අ 0, රු. 1, ප 11.

කැබැල්ල : 3.
ඉඩමේ නම එලුවිලම්බිට නොහොත් එලුවිලකුඹුර.
විස්තර කුඹුර සහ රබර් ඉඩම
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්චපල්ලියවත්ත පදිංචි. ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නේනා මහත්මිය.
ප්‍රමාණය අ. 0, රු. 1, ප. 18.

කැබැල්ල : 4.
ඉඩමේ නම එලුවිලම්බිට.
විස්තර රබර්
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්චපල්ලියවත්ත පදිංචි. ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නේනා මහත්මිය.
ප්‍රමාණය අ. 2, රු. 3, ප. 35

කැබැල්ල : 5.
ඉඩමේ නම එලුවිලම්බිට
විස්තර රබර්.
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්චපල්ලියවත්ත පදිංචි ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නේනා මහත්මිය.
ප්‍රමාණය අ 2, රු. 3, ප. 35.

කැබැල්ල : 6.
ඉඩමේ නම එලුවිලම්බිට නොහොත් එලුවිලකුඹුර
විස්තර කුඹුර.
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්චපල්ලියවත්ත පදිංචි. ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නේනා මහත්මිය.
ප්‍රමාණය අ. 0, රු. 1, ප 39

කැබැල්ල : 7.
ඉඩමේ නම එලුම්ලඹිව නොහොත් එලුම්ලකුඹුර
විස්තර : කුඹුර.
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය : අ 0, රු. 1, ප 25.

කැබැල්ල : 8.
ඉඩමේ නම. එලුම්ලඹිව නොහොත් එලුම්ලකුඹුර
විස්තර. කුඹුර
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය
ප්‍රමාණය. අ 0, රු. 0, ප. 26.
එකතුව : අ. 7, රු. 3, ප. 56.

නො. ඇල්ෆර්ඩ්/එපීඇල්/2582 බී—පේ 54 ඇල් 455/ඇල්එච් 1146
1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන)
ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942කේ
අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා ලබා
ගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන බැවින්
(ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන් සංශෝධිත වූ
ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වෙනි වගන්තිය සමග
කියවා තේරුම් ගත යුතු වූ) 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ
ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු කටයුත්තක් වශයෙන්
සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී තිබෙන බවත් එකී ආඥාපණන
යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය
පිළිබඳ ඇමතිවරයා වූ බ්‍රිට් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින්
ප්‍රකාශ කරමි.

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

වම් 1954ක් වූ දෙසැම්බර් මස 8 වෙනි දින
කොළඹදීය

උපලෙඛනය

ප්ලානේ නො එ 3,722 ගම—නෙබුවන

කැබැල්ල : 1.
ඉඩමේ නම හින්ඟුරුඹිව
විස්තර : අවුරුදු 10ක් වයස ඇති රබර්.
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම් ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය. අ 1, රු. 3, ප 18.

කැබැල්ල : 2.
ඉඩමේ නම : හින්ඟුරුඹිව
විස්තර : අවුරුදු 10ක් වයස ඇති රබර්.
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම් ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය අ. 0, රු. 1, ප 10

කැබැල්ල : 3.
ඉඩමේ නම : හින්ඟුරුඹිව.
විස්තර : අවුරුදු 10ක් වයස ඇති රබර්
අයිතිකම් කියන්නා : මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම් ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 17

කැබැල්ල : 4.
ඉඩමේ නම මහවල්ලනෙයොබිඹිව
විස්තර : අවුරුදු 10ක් වයස ඇති රබර්
අයිතිකම් කියන්නා : මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම් ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය
ප්‍රමාණය අ 0, රු. 0, ප 15

කැබැල්ල : 5.
ඉඩමේ නම. මහවල්ලනෙයොබිඹිව.
විස්තර අවුරුදු 10ක් වයස ඇති රබර්.
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය
ප්‍රමාණය අ 0, රු. 2, ප 8

කැබැල්ල : 6.
ඉඩමේ නම මහවල්ලනෙයොබිඹිව
විස්තර. කුඹුර
අයිතිකම් කියන්නා. මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම් ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය අ 0, රු. 2, ප 23.

කැබැල්ල : 7.
ඉඩමේ නම මහවල්ලනෙයොබිඹිව
විස්තර : අවුරුදු 10ක් වයස ඇති රබර්.

අයිතිකම් කියන්නා. මග්ගොන, පුත්තල ලියවත්ත පදිංචි
ඇම්. ඇම්. ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය : අ 0, රු. 0, ප. 7.
එකතුව : අ. 3, රු. 2, ප. 18.

නො. ඇල්ෆර්ඩ්/එපීඇල්/2583 එ—පේ 55 ඇල්අයි.

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන)
ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම් 1942කේ
අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු සඳහා
ලබාගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර තිබෙන
බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි වගන්තියෙන්
සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5) වැනි
වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950හේ අංක 9 දරණ
ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම් පොදු
කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී
තිබෙන බවත් එකී ආඥාපණන යටතේ අත්පත් කරගනු ලබන
බවත් ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ
ප්‍රීට් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පී බී බුලත්කුලමේ,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1955ක් වූ ජනවාරි මස 3 වෙනි දින
කොළඹදීය

උපලෙඛනය

ප්ලානේ නො පී පී. එ 3,720. ගම—නෙබුවන

කැබැල්ල : 1.
ඉඩමේ නම. ලීනියම්චිව නොහොත් උමග නොහොත් ඔරුමග
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති රබර්.
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්තල ලියවත්තේ ඇම්. ඇම්.
ප්‍රනාන්දු නෝනා මහත්මිය
ප්‍රමාණය : අ 0, රු. 0, ප 6

කැබැල්ල : 2.
ඉඩමේ නම ලීනියම්චිව නොහොත් උමග නොහොත් ඔරුමග.
විස්තර : මුඛුබිම
අයිතිකම් කියන්නා මග්ගොන, පුත්තල ලියවත්තේ ඇම් ඇම්
ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 1.

කැබැල්ල : 3.
ඉඩමේ නම. ලීනියම්චිව නොහොත් උමග නොහොත් ඔරුමග
විස්තර : මුඛුබිම.
අයිතිකම් කියන්නා : මග්ගොන. පුත්තල ලියවත්තේ ඇම්. ඇම්.
ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය : අ. 0, රු. 0, ප. 2.

කැබැල්ල : 4.
ඉඩමේ නම ලීනියම්චිව නොහොත් උමග නොහොත් ඔරුමග.
විස්තර අවුරුදු 40ක් වයස ඇති රබර්
අයිතිකම් කියන්නා : මග්ගොන, පුත්තල ලියවත්තේ ඇම්. ඇම්.
ප්‍රනාන්දු නෝනා මහත්මිය
ප්‍රමාණය අ 4, රු. 2, ප. 39.

කැබැල්ල : 5.
ඉඩමේ නම ලීනියම්චිව නොහොත් උමග නොහොත් ඔරුමග.
විස්තර කුඹුර
අයිතිකම් කියන්නා. මග්ගොන, පුත්තල ලියවත්තේ ඇම්. ඇම්.
ප්‍රනාන්දු නෝනා මහත්මිය.
ප්‍රමාණය. අ 0, රු. 1, ප. 31.
එකතුව : අ. 5, රු. 0, ප. 39.

අංකය ඇල්බී 2252—ඇල්ෆර්ඩ්/එපීඇල්/3491—පේ/ඇල්ඇල්බී/
309/53

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන)
ආඥාපණනෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ
අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණන

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර තිබෙන ඉඩම්
1942කේ අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ කටයුතු
සඳහා ලබාගතයුතුයයි ඉඩම් කොමසාරිස්තුමා විසින් නිශ්චය කර
තිබෙන බැවින් (ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 62 වැනි
වගන්තියෙන් සංශෝධිත වූ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපණනේ 3 (5)
වැනි වගන්තිය සමග කියවා තේරුම් ගත යුතු වූ) 1950හේ අංක 9
දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණනේ 5 (1) යටතේ එකී ඉඩම්
පොදු කටයුත්තක් වශයෙන් සැලකෙන කටයුත්තක් සඳහා අවශ්‍යවී
තිබෙන බවත් එකී

ආඥාපණය යටතේ අත්පත් කරගනු ලබන බවත් ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයාහු වූ එච් බණ්ඩා මුලාත්කලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

පී. බී. මුලාත්කලමේ,

ඉඩම් සහ ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1955ක් වූ පෙබරවාරි මස 8 වැනි දින කොළඹදීය.

උපලෙඛනය

මුල් ජලානේ නොමිමරය ඒ 1,429. ගම—කහගල

කැබැල්ල : 1. ඉඩමේ නම : වරකගොඩකුට්ටිය. විස්තර : රබර්. අයිතිකම් කියත්තා : අයි. ඇල්. ඇම්. මුහම්මත් ඉබ්‍රාහිම්, නො 949, කබේ විදිය, මහර. ප්‍රමාණය . අ. 0, රු. 0, ප. 21.

කැබැල්ල : 2. ඉඩමේ නම : වරකගොඩකුට්ටිය. විස්තර : වත්ත. අයිතිකම් කියත්තා : අයි ඇල්. ඇම්. මුහම්මත් ඉබ්‍රාහිම්, නො 949, කබේ විදිය, මහර. ප්‍රමාණය . අ. 0, රු. 1, ප. 5

කැබැල්ල : 3. ඉඩමේ නම : වරකගොඩකුට්ටිය. විස්තර : වත්ත. අයිතිකම් කියත්තා : අයි ඇල්. ඇම්. මුහම්මත් ඉබ්‍රාහිම්, නො 949, කබේ විදිය, මහර. ප්‍රමාණය . අ. 0, රු. 1, ප. 15

කැබැල්ල : 4. ඉඩමේ නම : වරකගොඩකුට්ටිය. විස්තර : අවුරුදු 20ක් වූ පැහිපි ගස්. අයිතිකම් කියත්තා : අයි ඇල්. ඇම්. මුහම්මත් ඉබ්‍රාහිම්, නො 949, කබේ විදිය, මහර. ප්‍රමාණය අ. 0, රු. 3, ප. 5.

කැබැල්ල : 6. ඉඩමේ නම : වරකගොඩකුට්ටිය. විස්තර : රබර්, පැහිපි, හි කුඹුරක් සහ පොල්, කොස්, පුවක්ද, උළු සෙවිලි කළ බදුම ද සාදනු සැබවර ගොඩනැගිලි දෙකක්ද, උළු සෙවිලි කළ අයුත් වැසිකිළියක්ද, පොල් අතු සෙවිලි කළ වහිවිටියක්ද, බදුම ද සාදනු ලැබූ තිබෙන වත්තක්.

අයිතිකම් කියත්තා : අයි ඇල්. ඇම්. මුහම්මත් ඉබ්‍රාහිම්, නො 949, කබේ විදිය, මහර. ප්‍රමාණය අ. 21, රු. 2, ප. 18. එකතුව : අ. 23, රු. 0, ප. 24.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ අයදුම්කරුවන්ගේ ඉල්ලුම් පත්‍ර විශේෂයෙන් සලකා බලනු ලැබේ

6 ඉඩම් සංවර්ධන ආඥාපණය යටතේ දෙනලද ඉඩම්වල වැඩිදියුණු කිරීමට පෙර තිබුණු වටිනාකමෙන් සියයට හතර බැගින් බදු ගෙවිය යුතුයි.

7 උපලෙඛනයෙහි සඳහන් ඉඩම්වල රබර්, තේ සහ පොල් වැවීමට සාමාන්‍යයෙන් යෝග්‍ය බව දනගන්ට තිබේ ඉඩම් දීමට තෝරාගන්නා අය එම ඉඩම්වල සංවර්ධන වැඩ පිළිවෙලක් අනුව ස්ථර බෝග වැවිය යුතුයි

8 මේ පිළිබඳ වැඩිපුර විස්තර සබරගමු පළාතේ දිසාපතිතුමාගෙන් ලබාගත හැක

ඉඩම්වල උපලෙඛනය

Table with 3 columns: අර්ප. වි. පි. නො, මොටසන්, ප්‍රමාණය, අ. රු. ප. (59, 248, 365, 158)

Table with 3 columns: අර්ප. වි. පි. නො, මොටසන්, ප්‍රමාණය, අ. රු. ප. (248, 365, 158)

Table with 3 columns: අර්ප. වි. පි. නො, මොටසන්, ප්‍රමාණය, අ. රු. ප. (158)

වම් 1955ක් වූ පෙබරවාරි මස 16 වැනි දින රත්නපුර කවිවේරියේදීය

ඉඩම් පිළිබඳ විවිධ නිවේදන

මධ්‍යම පඩිකරණයේ ඉඩම් කවිවේරියේ දැන්වීමයි

පහත දැක්වෙන උපලෙඛනයේ සඳහන් රජයේ ඉඩම් දීමට ඉල්ලුම් පත්‍ර කැඳවනු ලැබේ —

2 සියළුම ඉල්ලුම් පත්‍ර මෙහි පහත දී තිබෙන අයදුම්පතේ විස්තර ප්‍රකාරයට සම්පූර්ණයෙන් සබරගමු පළාතේ දිසාපතිතුමා වෙත වම් 1955ක් වූ මාර්තු මස 31 වෙනි දින දවල් 12ට මත්තෙන් ලැබෙන්නට සැලැස්විය යුතුයි

3 ඉඩම් ලබාගැනීමට පුදුස්සන් තේරීම පිණිස පසුව ඉල්ලුම් කරුවන්ට දැනුම් දෙනු ලබන දිනවලදී සහ සානාවලදී ඉඩම් කවිවේරි පවත්වනු ලැබේ ඉඩම් කවිවේරි පිළිබඳ විස්තර දැනුම්දීම පිණිස සෑම අයදුම්කරුවෙකු විසින්ම ඉල්ලුම් පතෙහි බහුට ලියුම් ලැබෙන පිළිවෙල පැහැදිලිව සඳහන් කළ යුතුයි සෑම අයදුම් කරුවෙකුම ඉඩම් කවිවේරියට පැමිණිය යුතුයි එසේ නොහැකි නම් තමන් වෙනුවට බලය ලත් කෙනෙක් ලියවිල්ලකින් පෙනී සිටිය හැකි බවත් දන්වම් අයදුම්කරුවන් ලියවිල්ලකින් බලය ලත් කෙනෙකු ඉඩම් කවිවේරියෙහි පෙනී නොසිටියහොත් එම ඉල්ලුම්කරු ඉඩම් ලබා ගැනීමට බලාපොරොත්තුවක් නැති ලෙස සලකනවා ඇත

4. ඉඩම් දීමට තෝරාගත් සියළුම අයදුම් කරුවන්ට දැන්වූ විෂය තමන්ට දෙන්නට යන ඉඩමට අක්කරයකට රු.පියල් 3 බැගින් කවිවේරියේ තැන්පත් කළ යුතුයි ඉඩම් මැනීමට අමතර වියදම් ආණ්ඩුවට දීමට අයදුම් කරුවන් තොරතුරු ලිපි කමිණිත් සිදුවුවහොත් ඉහත සඳහන් තැන්පත් කරන ලද මුදල් ආපසු නොදෙන බව සැලකිය යුතුයි එසේ තැන්පත් කරන ලද මුදල් අයදුම්කරුවෙකුට දීමට හෝ නොදීමට ඉඩම් කොමසාරිස්තුමාගේ තීරණය අවසාන තීරණය බව සැලකිය යුතුයි

5 පහත සඳහන් අයුරු වම්යකට ආදායම් ලබන අයදුම්කරුවන්ගේ අයදුම් පත්‍ර පමණක් සලකා බලනු ලැබේ.—

අවුරුද්දකට ආදායම් අවිවාහක අය රු.පියල් 12,000ක් දක්වා, විවාහක අය රු.පියල් 24,000ක් දක්වා ඇති අයදුම්කරුවන්ට අක්කර 25 දක්වා ඉඩම් ලබාගත හැක

අන්තිම වරට ආදායම් බදු දෙපාර්තමේන්තුවෙන් ලැබුන තක්සේරු පහ තමාගේ වාර්ෂික ආදායම් බැරපු කිරීම පිණිස ඉඩම් කවිවේරියේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි.

ඉල්ලුම්පත්‍රය

- 1 අයදුම්කරුගේ නම සහ ලිපිනය.
2 ස්ථර පදිංචිය.
3 රකෂාව.
4 ලාංකිකයෙක්ද යන වග.
5 විවාහකද අවිවාහකද යන වග සහ යැපෙන්නන්ගේ ගණන.
6 ආදායම් බදු දෙපාර්තමේන්තුවෙන් අන්තිම වාරයට තක්සේරු කළ තමන්ගේ වාර්ෂික ආදායමේ ප්‍රමාණය.
7 තැන්පත් කර ඇති මුදලක් තිබෙනම් එය කොපමණද.
8 ඉල්ලුම්කරුට අයත් පුද්ගලික ඉඩම්වල විස්තර සහ එය කුමක් අත්දීමට ප්‍රයෝජන ගත්තෙහිද යන වග.
9 ආණ්ඩුවේ ඉඩම්වල බදු හෝ ඉඩම් සංවර්ධන ක්‍රමය යටතේ අයත් ඉඩම්වල විස්තරයන් එය කුමක් අත්දීමට ප්‍රයෝජන ගත්තෙහිද යන වග.
10 ඉල්ලුම් කරන ලද ඉඩම්වල විස්තර.
11 වගා කිරීමට යෝජනා කරන බෝග කුමක්ද.
12 අවුරුදු පහා මේ වෙනුවට වියදම් කිරීමට පුළුවන් මුදල් කොපමණද.
13 ගොවිතැන පිළිබඳ දැනීම සහ පළපුරුද්දකම්.
14 අයදුම්කරුට ඉඩම් ලැබුනොත් එහි පදිංචි වීමට සූදානම්ද.
15 ඉල්ලුම් කරන ලද ඉඩම නොලැබුනොත් ඉතිරි ගම්වලින් ඉඩමක් භාරගැනීමට කැමතිද යන වග.

අයදුම්කරුගේ අත්සන.

දිනය : _____.

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்

குறி இல MA/AG/872/53

1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவு சட்டம், 5 ம பிரிவினையை பிரதிக்கீழை

காணி, காணி அபிவிருத்தி மந்திரி பஞ்சபண்டா புலங்குலம் ஆகிய நான 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்வனவு (திருத்த) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவு சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உபபிரிவின கீழ் பின் சொல்லப்படும் காணி ஓர் பரிசுத்த தேவைக்கு வேண்டிய தென்றும் இச்சட்ட பிரகாரம் ஆட்சி ஒப்புக்கொள்ளப்படுமென்றும் இத்தால் பிரதிக்கீழை செய்கிறேன்

(1) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட வெள்ள வத்தை தெற்குப்பகுதி, வெள்ளவத்தை 39 வது ஓழுங்கை " ஏ " 17 ம வரிபபண இலக்க காணியின் பகுதியும், ஏறக்குறைய 0 ஏ 0 ரூ 0 08 ப விசாலமும், பின்னடை எல்லைபுமுள்ளது —

வடக்கு, தெற்கும் அதே காணியின் எஞ்சிய பகுதிகள், கிழக்கு ஸ்கல அவெனியூ, 15/1 ம வரிபபண இலக்க காணியும், அதே காணியின் எஞ்சிய பகுதியும், மேற்கு தெற்கு விடப்பட்ட காணி

(2) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட, வெள்ள வத்தை தெற்குப்பகுதி, வெள்ளவத்தை ஸ்கல அவெனியூ, 15/1 ம வரிபபண இலக்க காணியின் ஏறக்குறைய 0 ஏ 0 ப 02 42 ப, விசாலமுள்ள பகுதியும், பின்னடை எல்லைபுமுள்ளது —

வடக்கு வெள்ளவத்தை 39 வது ஓழுங்கை " ஏ " 17 ம வரிபபண இலக்க காணி, கிழக்கு, தெற்கும் அதே காணியின் எஞ்சிய பகுதிகள், மேற்கு தெற்கு விடப்பட்ட காணி

(3) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட, வெள்ள வத்தை தெற்குப்பகுதி, வெள்ளவத்தை ஸ்கல அவெனியூ, 15 ம வரிபபண இலக்க காணியின் ஏறக்குறைய 0 ஏ 0 ரூ 03 41 ப விசாலமுள்ள பகுதியும், பின்னடை எல்லைபுமுள்ளது —

வடக்கு வெள்ளவத்தை 39 வது ஓழுங்கை " ஏ " 17 ம வரிபபண இலக்க காணி, கிழக்கு தெற்கு விடப்பட்ட காணி, தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதி, மேற்கு வெள்ளவத்தை 39 வது ஓழுங்கை " ஏ " 17 ம வரிபபண இலக்க காணி

(4) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட, வெள்ள வத்தை தெற்குப்பகுதி, வெள்ளவத்தை டெஹ்வலை கனல் வாங் வீதி, 145 ம வரிபபண இலக்க காணியின் ஏறக்குறைய 0 ஏ 0 ரூ 11 18 ப விசாலமுள்ள பகுதியும், பின்னடை எல்லைபுமுள்ளது —

வடக்கு வெள்ளவத்தை டெஹ்வலை கனல் வாங் 149 ம வரிபபண இலக்க காணி, கிழக்கு வெள்ளவத்தை டெஹ்வலை கனல் வாங், தெற்கு அதே காணியின் எஞ்சிய பகுதிகள், மேற்கு தெற்கு விடப்பட்ட காணி.

(5) கொழும்பு டிஸ்திரிக், கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட, வெள்ள வத்தை தெற்குப்பகுதி, வெள்ளவத்தை டெஹ்வலை கனல் வாங் 149 ம வரிபபண இலக்க காணியின் ஏறக்குறைய 0 ஏ 0 ரூ 00 77 ப, விசாலமுள்ள பகுதியும், பின்னடை எல்லைபுமுள்ளது —

வடக்கு : அதே காணியின் எஞ்சிய பகுதிகளும், வெள்ளவத்தை டெஹ்வலை கனல் வாங்கும், கிழக்கு வெள்ளவத்தை டெஹ்வலை கனல் வாங்கும், வெள்ள வத்தை டெஹ்வலை கனல் வாங் 145 ம வரிபபண இலக்க காணியும், தெற்கு வெள்ளவத்தை டெஹ்வலை கனல் வாங் 145 ம வரிபபண இலக்க காணி, மேற்கு அதே காணியின் எஞ்சிய பகுதிகள்

பீ பி புலங்குலம், காணி, காணி அபிவிருத்தி மந்திரி

குறி இல J 54 LG 249

கொழும்பு, 1954 ம ரூ (டிசம்பர்) மாகாணம் 17 ந உ

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்த சட்டம் 5 ம பிரிவினையும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்த) சட்டத்தின்படியுமுள்ள பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுத்த தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்வனவு சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்த (திருத்த) சட்டத்தின்படியும் நிலமும், நில அபிவிருத்தி மந்திரி பஞ்சபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கிறோம்.

பீ பி புலங்குலம், நிலமும், நில அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு, 1955 ம ரூ (ஜனவரி) 20 ந உ

மாகாண அலுவலர் டிஸ்திரிக் ஏசுணடுவின் இலக்கம் LPB/103 நிலமும், நில அபிவிருத்தி மந்திரி காரி யாலயத்தின் இலக்கம் J 54 L 253

காணியின் விபரம்

காலி டிஸ்திரிக், கங்கப்பாட பத்துவில், மாஜுவான-கெரடவல் கிராம நிலைவா பகுதியில் மாஜுவான-கெரடவல் கிராமத்தில் இருக்கும் கீழே காட்டியுள்ள துண்டுகள் —

(1) அட்டறலிடயில் ஏ 0, ரூ 0, ப 18 90 விசாலங்கொண்ட துண்டு எல்லைகள் —

வடக்கு அட்டறவத்த, தெற்கு ஷெ, மேற்கு ஷெ, கிழக்கு மஹகெடறவத்த

(2) மஹகெடறவத்தயில் ஏ 0, ரூ 0, ப 18 90 விசாலங்கொண்ட துண்டு எல்லைகள் —

வடக்கு மஹகெடறவத்த, தெற்கு ஷெ, கிழக்கு அட்டறவத்த, மேற்கு பெலகலகொறட்டுவ

(3) பெலகலகொறட்டுவயில் ஏ 0, ரூ 0, ப 39 90 விசாலங்கொண்ட துண்டு எல்லைகள் —

வடக்கு கொலகஹவத்த, தெற்கு பெலகலகொறட்டுவ, கிழக்கு ஷெ, மேற்கு ஷெ

(4) கொலகஹவத்தயில் ஏ 0, ரூ 1, ப 2 10 விசாலங்கொண்ட துண்டு எல்லைகள் —

வடக்கு இஹலகபறங்காவ, தெற்கு பெலகலகொறட்டுவ, கிழக்கு கொலகஹகொறட்டுவ, மேற்கு ஷெ

(5) இஹலகபறங்காவயில் ஏ 0, ரூ 0, ப 36 90 விசாலங்கொண்ட துண்டு எல்லைகள் —

வடக்கு றடாகேஷிட, தெற்கு கொலகஹவத்த, கிழக்கு இஹலகபறங்காவ, மேற்கு ஷெ

(6) றடாகேஷிடயில் ஏ 0, ரூ 0, ப 34 40 விசாலங்கொண்ட துண்டு எல்லைகள் —

வடக்கு றடாகேஷிட, கிழக்கு ஷெ, மேற்கு ஷெ, தெற்கு இஹலகபறங்காவ

(7) அறமுலையில் ஏ 0, ரூ 0, ப 18 90 விசாலங்கொண்ட துண்டு எல்லைகள் —

வடக்கு அறமுலை, தெற்கு ஷெ, கிழக்கு ஷெ, மேற்கு ஷெ

குறிப்பு இலக்கம் Q 4794/J 54 P 434

இல LH 1130

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

36 A பிரிவு—பாரிப்பு கட்டளை விலக்கப்படுதல்

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 36 ம் பிரிவின படி கீழ்க்காணும்படிவகையில் விபரிக்கப்படும காணி அரசாங்கத்தின் பேரில் பாரிப்பு பண்ணைப் பட்டெனறு 17 12 54 திகதியுடைய ஓர் கட்டளை 1955 ம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதியின் 10,751 ம் இலக்க இலங்கை அரசாங்க "கெசெற" பத்திரிகையில் பிரசுரம் செய்யதிருந்த படியாலும்,

அந்தக் காணி அரசாங்கம் ஆட்சி உரிமையை இன்னும் எடுக்காதிருப்ப தாலும்,

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின்படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் படியும், 36 A பிரிவின பிரகாரம் எனக்குள்ள அதிகாரத்தின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான, 1955 ம் ஆண்டு தை மாதம் 6 ம் திகதியின் 10,751 ம் இலக்க இலங்கை அரசாட்சி "கெசெற" பத்திரிகையில் பிரசுரம் பண்ணப்பட்ட 17 12 54 திகதியுடைய கட்டளையை இத்தால் விலக்குகிறேன்.

பி புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1955 ம் ஆண்டு மார்ச் 1 ந் உ.

அடவண்ண

கொழும்பு டிஸ்திரிக், அலுத்தறு கோறனை வடக்கு (A) வண்டாறவத்தை, அம்பலமுள்ள கிராமங்களில் இருக்கும் தலகாவத்தை அல்லது கற வேலவேலவ எனனும் ஏறக்குறைய 125 ஏக்கர் விசாலவகொண்ட காணி எல்லைகள் பின்வருமாறு :—

வடக்கு பறள எலியின் ஒரு பகுதி;

கிழக்கு கொழும்பு-நீர்கொழும்பு பி டிபியு டி. ரேட்டும் இந்தப் பூமியின் ஒரு துணைம;

தெற்கு : பொஞ்சு ளை;

மேற்கு : A. 2177 ம் இலக்க பிளாண்டி காட்பட்டிருக்கும் பூமியும் நீர்கொழும்பு வரவியும்,

Q 4427/J/LG 2870

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம படம் இல A 3,765 கிராமம்—ஹெற்றிகம்

துண்டு 1.

காணியின் பெயர் டெலகவத்தை, வரிமதிப்பு இல. 1 ம் 1/1 ம் கொண்ட வளவுகளின் பகுதிகள்,

விபரம் : தென்னந் தோட்டம்,

உரிமைகேட்பவரின் பெயர் . பியனவிலகை மைக்கல் அலபிறட பேடி. னனடல "ஓலகொற" வெலிகம்பிட்டிய, ஜாயல்,

விசாலம் 0ஏ, 0றா, 06·95ப.

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1955 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 22 ந் திகதி, காலை 10 மணிக்கு கொழும்புக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர் களுக்குள்ள உடனத்தகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12 ந் திகதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஆ சி நவரத்தனராசா,
உதவி அரசாட்சி ஏசனாடு,
கொழும்பு டிஸ்திரிக்.

கொழும்புக் கச்சேரி,

1955 ம் ஆண்டு மார்ச் 19 ந் உ.

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம பட இல A. 2,848 கிராமம்—பலாததோட்ட, களுத்தறை தோட்டமுனை, களுத்தறை டிஸ்திரிக்

துண்டு 2

காணியின் பெயர் பிறற்கனவத்த

விபரம் 40 வயதுள்ள ஒரு ராப்பலா மரமும், 12 தென்னையும், 10 வயதுள்ள ஒரு தென்னையும், 5 மா மரங்களும், 5 வயதுள்ள 2 கழுக மரமும், 3 கப்போக் மரமும், ஒரு குகுவா மரமும், ஒரு வெரனும் மரமும், 2 நனை மரங்களும், 2 வயதுள்ள ஒரு மாமரமும், ஒரு கழுக மரமும், ஒரு கித்தன மரமும், ஒரு தென்னையும், ஒரு ராப்பலா மரமும், ஒரு வாழைச்செடியும், 2 நிரந்தரமான கட்டிடங்களின் பகுதி களும், ஒரு நிரந்தரமான கட்டிடமும், இரண்டு கல்லால் கட்டப்பட்ட சுவாக்கும் கொண்ட ஒரு தோட்டம்

உரிமை கேட்பவரின் பெயர் கனகான தந்திரிகே எவெலின் டி. சிலவா, பலாததோட்ட.

விசாலம் ஏ 0, றா 0, ப 24·9

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக 1955 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 29 ந் தேதி முற்பகல் 9 30 மணிக்கு களுத்தறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடனத்தகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 30 ந் தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனா.

ஆ. எல பாலசூரிய,

டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி ஏசனாடு.

களுத்தறைக் கச்சேரி,

1955 ம் ஆண்டு (பெப்ரவரி) மார்ச் 14 ந் உ.

இல. LH 953

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 7 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பிரதம பட இல. A 3,550 கிராமம்—குறுடோல் (களுத்தறை டிஸ்திரிக்) துண்டு 1

காணியின் பெயர் . கிக்காவத்த;

விபரம் 40 வயதுள்ள 2 தென்னையும், 40 வயதுக்கு மேற்பட்ட 8 பலா மரங்களும், 10 வயதுள்ள ஒரு பலா மரமும், 40 வயதுள்ள ஒரு பெட்டெல் மரமும், 25 வயதுள்ள 17 றப்பா மரங்களும், 10 வயதுள்ள ஒரு மாமரமும், 1-40 வயதுள்ள கழுக மரங்களும், ஒரு நிரந்தரமற்ற பள்ளிக் கூட்டமும் கொண்ட ஒரு தோட்டம்,

உரிமைகேட்பவரின் பெயரும் விலாசமும் . அலெக்சாந்தர் கொத்தலா வல், குறுடோல், மத்தகம், ஸ்ரீமதி ஈ. எச். பெரொரா, மெல்டா பிளேஸ், துடுகெகாட், சிர்மதி சி எச் டி. எ விஜேசேகரா, இலங்கைச் சாவகலா சாலை, பெருடேனியா; உப்பாலி டயல் அபேகுணவாடன, ஸ்ரீமதி இன்னு குப்பத் முனசிக்க டயல் அபேகுணவாடன, பத்தான, கிக்கடுவல், விசாலம் . 0ஏ, 2றா, 39 3ப

துண்டு 2

காணியின் பெயர் கிக்காவத்த,

விபரம் 40 வயதுள்ள ஒரு பலா மரமும் 35 வயதுள்ள ஒரு றப்பா மரமும், 1-30 வயதுள்ள கழுக மரங்களும், 20 வயதுள்ள பெட்டெல் மரமும் கொண்ட ஒரு தோட்டம்,

உரிமைகேட்பவரின் பெயரும் விவரமும் அலெக்சாந்தர் கொத்தலா வல், குறுடோல், மத்தகம், ஸ்ரீமதி ஈ. எச் பெரேரா, மெல்டா பிளேஸ், ஹுகெகொட, ஸ்ரீமதி சி. எச். டி. எ. விஜேசேகரா, இலங்கை சர்வகலா சாலை, பெறடெனியா; உபாலி டயல் அபேகுணவாடன, ஸ்ரீமதி இனரா சூபத் முனிசிகக் டயல் அபேகுணவாடன பத்தான, சிக்கடுவ எண்பவா களின் உரிமையை கேட்க டி. டி. விக்ரமநாயகா, கே. டி. எ. சோமவதி, எல். டி. எம். விக்ரமநாயகா, எஸ். பி. டபிளூ விக்ரமநாயகா, முறியெல் விக்ரமநாயகா, மதுகமம் என்ற விலாசத்திலுள்ளவர்களால், ஆட்சேபிக்கப்படுகின்றது,

விசாலம் 0 ஏ, 0 ரூ, 39 5 ப

மேற்கூறிய காரணிகளால் உரிமைகேட்பவர்களை சகலரும் தாமத அல்லது குறைபாடி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரூபமாக

1955 ம் ஆண்டு பங்குனி மாதம் 29 ந்திகதி காலை 10 00 மணிக் கு மத்தகம் வீடுதிச்சாலையில் எண்முன்பாக வெளிப்படுத்தப்படும் அசு காணியில் அவர்களுக்குள்ள உடன்கையின தனமையையும் குறித்த கானியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களுக்கான கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அதற்கான கணிக்கப்பட்ட விபரங்களையும் 1955 ம் ஆண்டு பங்குனி மாதம் 21 ந்தேதிக்கு முன்னா எழுத்தில முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

ஆர் எல் பாலசூரியா,
டிஸ்திரிக் அதி உதவி அரசாட்சி எசன்டு.

களுத்தறை கச்சேரி,
1955 ம் ஆண்டு மார்ச் 18 ந்த உ.

காணி மீட்டர் சட்டம்

இல LRO/APL/2583 C-J 54 L 456/LH 1145

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழ் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப் படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கிறேன்.

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாபிடி 8 ந்த உ.

அட்டவணை

பிரதமபட இல. A 3,716 கிராமம்—டொடகொட மேற்கு

துணடு 1.

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற அல்லது எலுவில்குமபுற.
விபரம் : நெலவயல்.
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி. எம். எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை.
விசாலம் : ஏ 0, ரூ 1, ப 16

துணடு 2

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற அல்லது எலுவில்குமபுற.
விபரம் : நெலவயல்
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி எம் எம் பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை
விசாலம் : ஏ 0, ரூ 1, ப. 11

துணடு 3.

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற, அல்லது எலுவில்குமபுற.
விபரம் : நெலவயலும், ரப்பரும்
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி எம். எம் பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை
விசாலம் : ஏ. 0, ரூ 1, ப 18

துணடு 4

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற.
விபரம் : ரப்பா
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி. எம் எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை
விசாலம் : ஏ 2, ரூ. 3, ப 35

துணடு 5

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற.
விபரம் : ரப்பா.
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி. எம். எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை.
விசாலம் : ஏ. 2, ரூ 3, ப. 35.

துணடு 6

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற அல்லது எலுவில்குமபுற.
விபரம் : நெலவயல்.
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி. எம். எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை.
விசாலம் : ஏ 0, ரூ 1, ப 30

துணடு 7.

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற அல்லது எலுவில் குமபுற
விபரம் : நெலவயல்
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை
விசாலம் : ஏ 0, ரூ 1, ப 25

துணடு 8

காணியின் பெயர் : எலுவில் ஒவிறற அல்லது எலுவில் குமபுற.
விபரம் : நெலவயல்.
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி எம் எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை.
விசாலம் : ஏ 0, ரூ. 0, ப. 26
மொத்தம் : ஏ 7, ரூ 3, ப. 36.

இல LRO/APL 2583 B-J 54 L 455/LH 1146.

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம் பிரிவின படியும், 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கக் காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனா தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புளுசிபண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி எடுத்தற் சட்டத்தின் 5 (1) ம் பிரிவின கீழும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி (திருத்த) எடுத்தற் சட்டத்தின்படியும் (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம் பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம் பிரிவுடன் சேர்த்து வாசித்து) குறித்த காணி ஒரு பரிசுக் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் கீழ் எடுத்துக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கிறேன்

பி. பி. புலங்குலம்,
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,
1954 ம் ஆண்டு (டிசம்பர்) மாகாபிடி 8 ந்த உ.

அட்டவணை

பிரதமபட இல A 3,722, கிராமம்—தெபுவன்

துணடு 1

காணியின் விபரம் : ஹிங்குறுஒவிறற.
விபரம் : 10 வயதுள்ள ரப்பா
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி. எம் எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை.
விசாலம் : ஏ. 1, ரூ. 3, ப. 18.

துணடு 2.

காணியின் பெயர் : ஹிங்குறுஒவிறற.
விபரம் : 10 வயதுள்ள ரப்பா
உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி. எம். எம். பொன்னுடோ,
புளுசி பள்ளியவத்த, மக்கோணை.
விசாலம் : ஏ. 0, ரூ. 1, ப. 10.

துண்டு 3.

காணியின் பெயர் விவரமுதலிற்ற
 விபரம் 10 வயதுள்ள நப்பா
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப் பள்ளியவதத, மக்கோணை
 விசாலம் : ஏ 0, ஸ்ர 0, ப 17

துண்டு 4

காணியின் பெயர் மகாவல்லநேகொட ஒவிறற
 விபரம் 10 வயதுள்ள நப்பா.
 உரிமை கேட்பவரின் பெயர் : ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப் பள்ளியவதத, மக்கோணை
 விசாலம் ஏ 0, ஸ்ர. 0, ப. 15

துண்டு 5

காணியின் பெயர் மகாவல்லநேகொட ஒவிறற
 விபரம் 10 வயதுள்ள நப்பா.
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப் பள்ளியவதத, மக்கோணை
 விசாலம் ஏ 0, ஸ்ர. 2, ப 08

துண்டு 6

காணியின் பெயர் மகாவல்லநேகொட ஒவிறற
 விபரம் நெல்வயல
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப் பள்ளியவதத, மக்கோணை.
 விசாலம் ஏ 0, ஸ்ர 2, ப 23

துண்டு 7.

காணியின் பெயர் மகாவல்லநேகொட ஒவிறற
 விபரம் 10 வயதுள்ள நப்பா.
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி. எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப் பள்ளியவதத, மக்கோணை,
 விசாலம் : ஏ. 0, ஸ்ர. 0, ப. 07.
 மொத்தம் : ஏ. 3, ஸ்ர. 2, ப. 18.

3

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 5 ம பிரிவினையுட்பும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினையடிமாள பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புஞ்சிப்பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினையுட்பும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினையடி (இதைக் குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினையடி குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 5 ம எடுத்தறக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி,

கொழும்பு,

1955 ம (ஆணவரி) தைம் 3 ந் உ.

அட்டவணை

பிரதமபுட இல. A 3,720 கிராமம்—தெபுவன்

துண்டு 1

காணியின் பெயர் வியனஒவிறற அல்லது உமக அல்லது ஒறுமக
 விபரம் 40 வயதுள்ள நப்பா
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப்பள்ளியவதத, மக்கோணை
 விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 06

துண்டு 2

காணியின் பெயர் வியனஒவிறற அல்லது உமக அல்லது ஒறுமக
 விபரம் கலட்டுநிலம்
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி. எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப்பள்ளியவதத, மக்கோணை
 விசாலம் ஏ 0, ஸ்ர 0, ப 01

துண்டு 3

காணியின் பெயர் வியனஒவிறற அல்லது உமக அல்லது ஒறுமக
 விபரம் கலட்டுநிலம்
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப்பள்ளியவதத மக்கோணை
 விசாலம் . ஏ 0, ஸ்ர 0, ப 02

துண்டு 4.

காணியின் பெயர் வியனஒவிறற அல்லது உமக அல்லது ஒறுமக
 விபரம் 40 வயதுள்ள நப்பா.
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப்பள்ளியவதத, மக்கோணை
 விசாலம் ஏ 4, ஸ்ர 2, ப 39

துண்டு 5

காணியின் பெயர் வியனஒவிறற அல்லது உமக அல்லது ஒறுமக
 விபரம் நெல்வயல
 உரிமை கேட்பவரின் பெயர் ஸ்ரீமதி எம். எம். பொன்னுடோ,
 புஞ்சிப்பள்ளியவதத, மக்கோணை
 விசாலம் ஏ 0, ஸ்ர 1 ப 31
 மொத்தம் ஏ 5, ஸ்ர 0, ப 39.

இலக்கம் LB 2252—LRO/APL 3491—J/LLD/309/53.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம் 5 ம பிரிவினையுட்பும், 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினையடிமாள பிரகடனம்

1942 ம ஆண்டின் 61 ம இலக்க காணி மீட்கும் சட்டத்தின் நோக்கங்களுக்காக இதன் அட்டவணியில் விபரிக்கப்படும் காணி எடுத்துக் கொள்ளப்படவேண்டும் என்று காணிக் கொமிஷனர் தீர்மானித்திருப்பதால்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 5 (1) ம பிரிவினையுட்பும் (இதை குறித்த சட்டத்தின் 3 (5) ம பிரிவைத் திருத்தம் அச்சட்டத்தின் 62 ம பிரிவுடன் சேர்த்து வாசித்து) 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தினையடி குறித்த காணி ஒரு பரிசுத் தேவையென்று கருதப்படும் ஓர் தேவைக்கு வேண்டும் என்றும் அக்காணி அச்சட்டத்தின் 5 ம எடுத்தறக்கொள்ளப்படும் என்றும் இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பி பி புலங்குலம்,

காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1955 ம (ஆ) பெப்ரவரி 8 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட இல A 1,429 கிராமம்—கஹகல்

துண்டு 1

காணியின் பெயர் வரக்கொட குட்டிய,
 விபரம் நப்பா,
 உரிமைகேட்பவர் பெயர் ஐ. எல். எம். முஹம்மத் இப்ராஹீம்,
 நொ 949, கடே வீதிய, மாதத்தறை,
 விசாலம் 0ஏ, 0ஸ்ர, 21ப

துண்டு 2

காணியின் பெயர் வரக்கொட குட்டிய,
 விபரம் தோட்டம்,
 உரிமைகேட்பவர் பெயர் ஐ. எல். எம். முஹம்மத் இப்ராஹீம்,
 நொ 949, கடேவீதிய, மாதத்தறை,
 விசாலம் 0ஏ, 1ஸ்ர, 05ப

துண்டு 3

காணியின் பெயர் வரக்கொட குட்டிய,
 விபரம் தோட்டம்,
 உரிமைகேட்பவர் பெயர் ஐ. எல். எம். முஹம்மத் இப்ராஹீம்,
 நொ. 949, கடேவீதிய, மாதத்தறை,
 விசாலம் 0ஏ, 1ஸ்ர, 15ப.

துண்டு 4

காணியின் பெயர் வரக்கொட குட்டிய;
 விபரம் 20 வருஷக்கு சென்ற புல எண்ணெய் மரங்கள்,
 உரிமைகேட்பவர் பெயர் ஐ. எல். எம். முஹம்மத் இப்ராஹீம்,
 நொ 949, கடேவீதிய, மாதத்தறை
 விசாலம் 0ஏ, 3ஸ்ர, 05ப

துண்டு 6

காணியின் பெயர் வரக்கொட குட்டிய,
 விபரம் நப்பா, புல எண்ணெய், நெல் வயல இன்னும் தென்கை,
 பலா, பாக்கு மரங்களும், ஒரு போடப்பட்ட இரண்டு நிரந்தர சீமெந்தக் கட்டிடங்களும், ஒரு புதிய ஒரு போடப்பட்ட மலசல்கூடமும், மேயப்பட்ட ஒரு மண் கொட்டிலும் இன்னும் ஒரு வெட்டுக் கிணறும் உள்ள தோட்டம்
 உரிமைகேட்பவர் பெயர் ஐ. எல். எம். முஹம்மத் இப்ராஹீம்,
 நொ 949, கடே வீதிய, மாதத்தறை
 விசாலம் 21ஏ, 2ஸ்ர, 18ப
 மொத்தம் 23ஏ, 0ஸ்ர, 24ப.

காணிக் கச்சேரியைப்பற்றிய அறிவித்தல்கள்

கீழ்க்கண்டவற்றை அடங்கலாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களைக் குறிப்பிட்டுக் கொடுக்கப்பட்டிருக்கும் விவரங்களைக் கொடுப்பதற்கு விண்ணப்பங்கள் இத்தால வரவேற்கப்படுகின்றன.

2. எல்லா விண்ணப்பங்களும் சபிரகாமுவா மாகாண அறிவிப்பு (G. A. No. P.) அவர்களுக்கு 1955 ம. ஆண்டு (மாச) பங்குனி மாதம் 31 ந. திகதி வியாழக்கிழமை நடுபகல் 12 மணிக்கு அல்லது அதற்குமுன் சேரவேண்டும் கீழ்க்கண்டவற்றை மீது காட்டப்பட்ட மாதிரி எல்லா விண்ணப்பங்களும் இருத்தல் வேண்டும்.

3. காணிக் கொடுப்பதற்குத் தகுந்த விண்ணப்பக்காரர்களை தெரிவு செய்வதற்குப் பொருட்டு, பிறகு குறிக்கப்பட்டிருக்கும் திகதிகளிலும், இடங்களிலும் ஒரு காணிக் கச்சேரி நடத்தப்படும். இது திகதியையும் இடத்தையும் விண்ணப்பக்காரருக்கு அறிவிப்பதற்காக ஒவ்வொரு விண்ணப்பக்காரரின தபால் விலாசம் (அறறல்) விண்ணப்பத்தில் விபரமாகக் குறிக்கவேண்டும் ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் கட்டாயம் காணிக் கச்சேரிக்கு சமூகம் கொடுக்க வேண்டும் அல்லது அவருக்காக இன்னொருவரை எழுந்தருளும் அனுப்பவேண்டும் விண்ணப்பக்காரரோ அல்லது அவருக்காக இன்னொருவரோ வராவிட்டால் காணிக் பெற்றுக்கொள்வதற்கு விண்ணப்பக்காரர் விருமபவிலை என ஏற்றுக்கொள்ளப்படும்.

4. தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு விண்ணப்பக்காரரும் தன் தெரிவு அறிவிக்கப்பட்டவுடன் ஒரு ஏக்கருக்கு 3 ரூபா வீதம் கொடுக்கப் பட்டிருக்கும் காணிக் குறைபணம் உடனே கட்டவேண்டும் எந்தக் காரணத்தையும் கொண்டு குறைபணம் திருப்பிக் கொடுக்கப்படாது ஏதேனும் குறிப்பிட்ட விஷயமாக குறைபணம் திருப்பிக் கொடுப்பதா, இல்லையா என்பதில் காணிக் கொடுக்கின்ற தீர்ப்பே முடிவானது.

5. கீழ்க்கண்டவற்றை வருமான வருப்புகளுக்குச் சேர்த்தோரின விண்ணப்பங்களையே வினியோகித்தல் செய்யப்படும் ஒரு வருட வருமானம் விவாகம் செய்யாதோருக்கு 12,000 ரூபாவுக்கும், விவாகம் செய்தோருக்கு 24,000 ரூபாவுக்கும் மேற்பட்டதாயிருக்கலாகாது ஒரு விண்ணப்பக்காரருக்குக் கொடுக்கப்படும் காணியின் ஆக்கக் கூடிய விலாசம் 25 ஏக்கர்.

மேற்காணும் வருமானத்திற்கு அத்தாட்சியாக வருமானவரிக் கந்தோரால் கடைசியாகக் கொடுக்கப்பட்ட வரிமதிப்பு அறிக்கையைக் காணிக் கச்சேரியில் காட்டவேண்டும் இரத்தினபுரி டி. லி. திருக்கில் உள்ள தகுந்த விண்ணப்பக்காரர்களுக்கு விசேஷக் கவனிப்பு கொடுக்கப்படும்.

6. தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பக்காரர்களுக்கு காணிக் பண்படுத்தும் சட்டத்தின் கீழ் காணிக் குத்தகைக்குக் கொடுக்கப்படும் திருத்தப்பாடத் காணியின் நாலு வீதம் வருடாந்த கட்டணத் தொகையாயிருக்கும்.

7. இந்த அட்டவணியில் குறிப்பிட்டுள்ள காணிக் குத்தகைக்குத் தகுதியான பயிர்கள், நப்பா, தேயிலை, தென்னை முதலியன தெரிவுசெய்யப்பட்ட விண்ணப்பக்காரர்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அபிவிருத்தி முறைப்படி நிரந்தரமான பயிர்களை உண்டாக்கி காணியைத் திருத்தவேண்டும்.

8. மறறைய விபரங்களை சபிரகாமுவா மாகாண அறிவிப்பு அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இரத்தினபுரி கச்சேரி, 1955 ம. ஆண்டு (பெரவரி) மார்ச் 16 ந. உ.

எ. ஜ. வீரசிவலு, சபிரகாமுவா மாகாண அறிவிப்பு.

கிராமத்தின் பெயர்	துண்டு இலக்கம்	கடைசிக் கிராமப்பட விசாலம்.	
		இலக்கம்	எ. ரூ. ப
கெக்கிலோவிறகம் .	152 (பகுதி) .	59	383 2 5
ஷெ .	163 .	59	15 2 27
ஷெ .	1 A .	59	26 3 38
ஷெ .	2 B N. .	59	14 3 4
பேடிகந்த .	30 (பகுதி) .	243	66 0 4
ஷெ .	30 D .	243	6 0 17
ஷெ .	30 U .	243	10 1 7
ஷெ .	176 .	243	21 3 6
படக்கெல்கொட .	84 .	365 A	5 1 24
ஷெ .	86 .	365 A	5 1 0
ஷெ .	87 .	365 A	5 3 35
ஷெ .	101 .	365 A	5 2 26
ஷெ .	102 .	365 A	5 2 5
ஷெ .	103 .	365 A	5 1 25
எப்பிறறவல் .	14 .	158	55 1 30
ஷெ .	493 .	158	17 1 14
ஷெ .	501 .	158	5 0 17
ஷெ .	111 B X (பகுதி), 466 .	158	5 0 18
ஷெ .	111 C. B., 111 B. X. (பகுதி) .	158	6 2 6

- விண்ணப்பத்தின் மாதிரி.**
- விண்ணப்பக்காரரின பெயரும் விலாசமும் _____.
 - நிரந்தரமாகச் சீவகும் இடம் _____.
 - தொழில் _____.
 - இலங்கை வாசியா? _____.
 - விவாகமானவரா அல்லது விவாகமாகாதவரா? தாபரிப்பிலுள்ளவரின தொகை _____.
 - வருமானவரி இலாகாவின் கடைசி வரிமதிப்பு அறிக்கையின்படி வருடாந்த வருமானம் _____.
 - பணம் சேமித்திருந்தால் அவற்றின் தொகை _____.
 - சொந்தக் காணியின் விபரங்களும் அவற்றுள் உட்கரு உண்டாகும் பிரயோசனங்களும் _____.

9. இத்தகையில் அல்லது காணிக் பண்படுத்தற் சட்டத்தின்கீழ் முடிக்கூடிய காணிக் பெற்றிருந்தால் அவற்றின் விபரங்களும் பிரயோசனங்களும் ;

10. தேவைப்படும் காணியின் முழு விபரம் (பரப்பு, துண்டு இலக்கம், பட இலக்கம், கிராமம் முதலியன) _____.

11. நீர் செய்ய விருமபும் பயிர் _____.

12. வருடாந்தம் காணியில் செலவழிக்க உத்தேசித்திருக்கும் பணத்தொகை _____.

13. கமத்தொழிலில் உட்கரு அறிவும், ஆற்றலுமிருந்தால், அதன் விபரம் _____.

14. காணியைக் கொடுத்தால் நீர் அதில் வசிக்க எண்ணுகிறீரா? _____.

15. விண்ணப்பித்த காணியைக் கொடுக்கமுடியாதிருந்தால், மேற்கூறிய மறறைய கிராமங்களிலிருந்து காணியைப் பெறுவதற்கு விருமபுகிறீரா : _____.

திகதி : _____, விண்ணப்பக்காரரின கையெழுத்து.